

**ஈரோடு மாநகராட்சி  
கட்டிட அனுமதி உத்தரவு**

171

வி.எண்: CP/20-21/0066069

உ.ஆணை:056/BL/2020/00538

நாள்: 03/11/2020

வி.எண்: BPA/2020/01119

பொருள்: கட்டிட அனுமதி ஈரோடு மாநகராட்சி, கிராமம்: திண்டல், நகரளவு எண்: 109, தொகுதி: பகுதி: கதவு/மனை எண்:- கட்டிட அனுமதி வழங்கி உத்தரவிடுதல்  
பார்வை: சரவணன் என்பவரது 16-Sep-2020 ம் தேதிய விண்ணப்பம்.  
மனையின் பரப்பளவு-13476.000 சதுர அடி

S.No	Build Floor Name	UsageName	BuildupSqft
1	Stilt Floor	RESIDENTIAL	7699.51
2	First Floor	RESIDENTIAL	7606.71
3	Second Floor	RESIDENTIAL	7606.71
4	Third Floor	RESIDENTIAL	7606.71
5	Fourth Floor	RESIDENTIAL	7606.71
<b>Total Sqft</b>			<b>38126.41</b>

சலுத்தப்பட்ட கட்டணங்களின் விவரம் பின்வருமாறு

S.No	கட்டணம்	தொகை ரூ.
1	கழிவு நீர் சேகரிக்கும் தொட்டி	4000
2	ஆழ்துளை கிணறு அமைக்க	5000
3	தண்ணீர் தொட்டி	8000
4	உண்மை நகல்	5000
5	மனை அங்கீகரிக்க	9100
6	சுற்றுக்கவர் கட்டணம்	15000
7	மழை நீர் சேகரிப்பு முன் வைப்புத் தொகை	5000
8	பாதாள சாக்கடை முன்வைப்புத் தொகை	18000
9	அபிவிருத்திக் கட்டணம்	148400
10	கட்டிட உரிமையாணைக் கட்டணம்	185500
<b>Total Amount</b>		<b>359981</b>

Receipt No	Receipt Date	Amount	Payment Mode
56/301/4/20-21/0008812	02/Nov/2020	359985	DI
ees Description	DD/Challan No	DD/Challan Date	Amount
Labour welfare fund	38239	03/Nov/2020	60000

**-த்தரவு :**  
2008-ம் ஆண்டின் ஈரோடு மாநகராட்சி சட்டம் 275, 276-வது பிரிவின் கீழ் கட்டிடம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள கிராமம்: திண்டல், கதவு/மனை எண்: , தெற்கு பள்ளம் , Thindal & Villarasampatti, Thindal & Villarasampatti, தொகுதி: பகுதி: நகரளவு எண்: 109, உள்ள இடத்தை அங்கீகரித்து வரைபடத்தில் குறிப்பிட்டுள்ளவாறு மாறுதல் கட்டிடம்/ கூடுதல் கட்டிடம்/ புதுப்பித்து கட்டிக்கொள்ள முகண்ட நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது அங்கீகரிக்கப்பட்ட வரைபடங்களின் ஒரு தொகுப்பு இத்துடன் அணைக்கப்பட்டுள்ளது.  
கட்டிடம் கட்ட குறித்த இடத்தில் கட்டிடத்தை வரைபடத்தில் வரைந்துள்ளபடி/ திருத்தப்பட்டபடி கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுக்கு 1/11/2020 தேதியில் இருந்து 02/11/2025 தேதிக்குள் கட்டிக்கொள்ள உரிமை ஆணை வழங்கப்படுகிறது.

பரப்பவர், ஈ. சரவணன்  
R/S NO-109/18 109/2A, தெற்கு பள்ளம் , Thindal & Villarasampatti,  
Thindal & Villarasampatti

*(Signature)*  
உருவமைப்பாளர்  
ஈரோடு மாநகராட்சி  
2020-03-11  
ஈரோடு மாநகராட்சி


கல் : இளம் / உதவி பொறியாளர் - கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட தேதியை தெரிவிக்க  
கல் : வருவாய் உதவியாளர் - கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் கட்டிடத்திற்கு வரிவிதித்து  
பரிவிதிப்பு எண்ணை தெரிவிக்க  
கல் : வருவாய் பிரிவு எழுத்தர்.


*(Signature)*  
3/11/20



CONDITIONS / நிபந்தனைகள்

S No.	Condition Name
	இந்த அனுமதி 5 வருட காலத்திற்கு மட்டும் அமுலில் இருக்கும். இந்த கால அளவிற்குள் கட்டிடம் கட்டி முடிக்கப்படவில்லையானால் புதியதாக மனு செய்து உரிமக் கட்டணம் செலுத்தி அனுமதி பெறப்பட வேண்டும்.
2	அங்கீகரிக்கப்பட்ட வரைபடங்களின்படி கட்டிடம் கட்டப்பட வேண்டும்.
3	ஆணையாளரிடமிருந்து எழுத்து மூலமான அனுமதி பெறாமல் அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்திலிருந்து எந்தவிதமான மாறுதலும் செய்யக் கூடாது.
4	அங்கீகரிக்கப்பட்ட வரைபடங்களை கட்டிட வேலைகள் நடக்கும் இடத்தில் வைத்திருந்து நகராட்சிமாநகராட்சி ஆய்வு அலுவலர்கள் கேட்கும் போது காண்பிக்கப்பட வேண்டும்.
5	பொதுத் தெருவை ஒட்டிக் கட்டப்படும் மதில் சுவர்களின் உயரம், தெரு மட்டத்திலிருந்து 5/8 அடிக்கு மேற்படக் கூடாது. கதவுகள் தெருப் பக்கம் திறக்கப்படக் கூடாது. தெருக்களின் சந்திப்பிலுள்ள முனைகள் வளைவுபடுத்த வேண்டும்.
6	சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்பு செய்தல் கூடாது. மனுதாரரின் மனைக்கு செல்வதற்காக கட்டப்படும் படிகள் அவர்கள் சொந்த இடத்திலேயே கட்டப்பட வேண்டும்.
7	அரசு அல்லது நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் எந்த ஆக்கிரமிப்பும் செய்தல் கூடாது.
8	அரசாணை எண் 341 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (ரு.நி.1) துறை நாள் 03.11.2004ன்படி செப்டிக் டேங்கில் 'U' Trap அமைக்கப்பட வேண்டும்.
9	கிணற்றை சுற்றிலும் 3 அடி உயரத்திற்கு குறையாமல் கைப்பிடிச் சுவர் கட்டப்படுவதுடன் கிணற்றை சுற்றி தளவரிசை கட்டப்பட வேண்டும்.
10	ஜன்னல்களின் அளவுகள் அதன் பிரேம்கள் நீங்கலாக இருக்க வேண்டும்.
11	கழிவுநீரைப் வெளிப்படுத்த தேவையான வடிகால் வசதிகள் கட்டப்படுவதுடன் தண்ணீர் தங்காமல் தடுக்கப்பட வேண்டும்.
12	சமையலறையில் புகையினை வெளியேற்றும் விசிறி (Exhaust Fan) அமைக்கப்பட வேண்டும்.
13	நகராட்சிமாநகராட்சி துப்புரவு அலுவலர்/ஆய்வரிடமிருந்து துப்புரவு சான்றிதழ் பெறுமுன்னர் கட்டிடத்தை பயன்படுத்துதல் கூடாது.
14	கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட தேதி அல்லது கட்டிடம் பயன்படுத்துகிற தேதி ஆகியவற்றில் எது முன்சூட்டி நடந்ததோ அந்த தேதியை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட அல்லது கட்டிடம் பயன்படுத்தப்பட்ட தேதியிலிருந்து 15 தினங்களுக்குள் முடிக்கப்பட்ட கட்டிடத்தின் இரண்டு வரைபடங்களுடன் நிர்வாக அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும்.
15	மழைநீர் சேகரிப்பு திட்டம் வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளவாறும், அரசாணை (நிலை) எண் 138 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 11.10.2002ன்படி அமைக்கப்பட வேண்டும்.
16	வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்.
17	கட்டிடம் கட்டப்படும் இடத்தின் முன்புறம் கட்டிட உரிமையாளர் பெயர் கட்டிட அனுமதி எண், அனுமதி வழங்கிய தேதி அனுமதிக்கப்பட்டுள்ள காலம் அனுமதி நீடிப்பு காலம் கட்டிடம் கட்டும் ஒப்பந்ததாரர் பெயர் ஆகிய விபரங்களை வெள்ளை நிற எழுத்தால் எழுதி வைக்கப்பட வேண்டும்.
18	அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்திற்கு மாறுதல் செய்து கட்டப்படும் கட்டிடங்களுக்கு / அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடங்களுக்கு மாநகராட்சி சட்டப்பிரிவு 283ன்படி அரையாண்டு ஒன்றுக்கு 100 சதுர அடிக்கு ரூ. 50 வீதம் வசூலிக்கப்படத்தக்கதாகும்.
19	அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தில் கண்டுள்ளவாறுதான் கட்டிடம் கட்டப்பட வேண்டும். மாறுதலாகவும், விதிகளுக்கு முரணாகவும் கட்டும் கட்டிடத்திற்கு மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு வழங்க இயலாது. மேலும், தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சட்டம் 1971, பிரிவு 56 மற்றும் 57ன் கீழ் கட்டிடத்தினை பூட்டி சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
20	அங்கீகரிக்கப்பட்ட வரைபடங்களுக்கு மாறுதல் செய்ய அவசியம் எனில் அதற்காக திருத்திய வரைபடங்கள் அனுப்பி புது உத்திரவு பெற்ற பின்னரே கட்டிட வேலை ஆரம்பிக்க வேண்டும். இதில் தவறியவர்கள் மீது மாநகராட்சி சட்டப்பிரிவு 447ன்படி 'குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் அல்லது மாநகராட்சி சட்டப்பிரிவு 296ன் படி மாநகராட்சி பணியாளர்களால் இடித்து தள்ளப்படும்.
21	ஏற்கனவே உள்ள வீடுகள் மாற்றி கட்டுவதற்கு முன் மின் இணைப்புகள் இருப்பின் அதை அப்புறப்படுத்த வேண்டும்.
22	கட்டிட சம்மந்தப்பட்ட கல், மண் முதலியவற்றை தெருவில் போடக்கூடாது.
23	கட்டிடப்பணி நடைபெறும் பொழுது பணி செய்யும் வேலையாட்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் பாதுகாப்பு குறித்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மனுதாரர் சொந்த பொறுப்பில் மேற்கொள்ள வேண்டும்.
24	கட்டுமானப் பொருட்கள் தரம், கட்டமைப்புகள் ஆகியவற்றிற்கு பணி மேற்கொள்ளும் பொறியாளரும் கட்டிட உரிமையாளரும் பொறுப்பாவார்கள்.

  
 உதவி ஆணையாளர்  
 மண்டலம்-III  
 ஈரோடு மாநகராட்சி





**நகர் ஊரமைப்புத் துறை**  
**நகர் ஊரமைப்பு துணை இயக்குநர்(பொ), ஈரோடு மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம்,**  
**ஈரோடு அவர்களின் நடவடிக்கைகள்**  
**முன்னிலை : திருமதி ஆ.மணிமேகலை, பி.இ.,**

**ந.க.எண் .158/2020 ஈமா2**


**நாள் : 26 .08.2020**

**பொருள் :** கட்டிடம் - நகர் ஊரமைப்புத் துறை - ஈரோடு மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் - ஈரோடு மாவட்டம் - ஈரோடு வட்டம் - ஈரோடு மாநகராட்சி - புல.எண்.109/2A2,1B2-இல் மனைப்பரப்பு 1252.00ச.மீ பரப்பளவில் உத்தேச ஸ்டீல்ட் + 4தளங்களில் 24 குடியிருப்புகள் கொண்ட **கட்டிடத்திற்கு கட்டிட அனுமதி வழங்குதல் - குறித்து.**

- பார்வை :**
1. உதவி ஆணையாளர்(பொ), ஈரோடு மாநகராட்சி கடிதம் ந.க.எண். இ2/ 0781/2019 நாள்.12.06.2019
  2. மனுதாரர் திரு.S.சரவணன், M/s.ஸ்ரீபாலாஜி அசோசியேட்ஸ் என்பவர்கள் விண்ணப்பம் நாள். இல்லை
  3. நகர் ஊரமைப்பு இயக்குநர், சென்னை அவர்களின் நடவடிக்கைகள் கடிதம் ந.க.எண்.17467/2019/TCP4 நாள். 10.03.2020
  4. அரசாணை எண்.86 வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை நாள்.29.03.2012
  5. அரசாணை (நிலை)எண்.85 வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் (UD 4-3) துறை, நாள்.16.05.2017.
  6. அரசாணை எண்.18 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள்.04.02.2019
  7. அரசாணை எண்.16 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள்.31.01.2020
  8. நகர் ஊரமைப்பு ஆணையர், சென்னை அவர்களின் சுற்றறிக்கை ந.க.எண்.7486/2009/பிஏ2 நாள்.16.04.2009
  9. நகர் ஊரமைப்பு ஆணையர், சென்னை அவர்களின் சுற்றறிக்கை ந.க.எண்.21075/2009/பிஏ2 நாள்.27.06.2018
  10. நகர் ஊரமைப்பு ஆணையர், சென்னை அவர்கள் கடிதம் ந.க.எண். 12201/2017/சிபி, நாள்.28.09.2017
  11. அரசாணை எண்.166 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள்.29.11.2018(TNRERA)
  12. இவ்வலுவலக கேட்பு கடிதம் ந.க.எண்.518/2019-திம2 நாள்.29.06.2020
  13. மனுதாரர் செலுத்துச்சீட்டு பெறப்பட்ட நாள்.30.07.2020
  14. அரசாணை எண்.79.வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை ந.வ.4(3). நாள்.04.05.2017
  15. அரசாணை எண்.53 வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை நாள்.16.04.2018
  16. அரசாணை எண்.18 வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை நாள்.04.02.2019.

\*\*\*\*\*

2.  
For Sree Balaji Associates

  
Managing Partner

**உத்தரவு**

ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டம், ஈரோடு மாநகராட்சி, புல.எண்.109/2A2,1B2-இல் மனைப்பரப்பு 1252.00 ச.மீ பரப்பளவில் உத்தேச ஸ்டில்ட் + 4 தளங்களில் 24 குடியிருப்புகள் கொண்ட கட்டுமான உத்தேசத்திற்கு க.வ/றஊஇ.எண்.93/2020 என எண்ணிட்டு தொழில்நுட்ப ஒப்புதல் வழங்க இசைவு அளிக்கப்பட்டதினை தொடர்ந்து, அம்மனையிடத்திற்கு "A முதல் G வரை" என எல்லையிட்டு மனை ஒப்புதல் எண்.ம.வ/ஈமா.எண். 06/2020 என எண்ணிடப்பட்டு, அம்மனையில் 2826.76 சதுர மீட்டர் (FSI Area) அமையும் கட்டிட வரைபடங்களுக்கு, பின்வரும் நிபந்தனைகள் மற்றும் சிறப்பு நிபந்தனைகளுடன் நகர் ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவு 47-ன் கீழ் தொழில் நுட்ப அனுமதி வழங்கப்படுகிறது.

**உத்தேச விபரம்**

மனையின் பரப்பு : 1252.00 ச.மீ

Area details	Total Built up area	Non FSI Area		Net FSI	No of Residential houses
		Covered parking Sqm	Deduction Sqm		
Stilt Floor	-	715.31	-	-	-
First Floor	741.96	-	35.27	706.69	06
Second Floor	741.96	-	35.27	706.69	06
Third Floor	741.96	-	35.27	706.69	06
Fourth Floor	741.96	-	35.27	706.69	06
Total	2967.84	715.31	141.08	2826.76	24 Houses

Total FSI Area - 2826.76 sqm.

FSI Achieved - 2.258 (Premium FSI)

**சிறப்பு நிபந்தனைகள் :**

1. "நகர் ஊரமைப்புத் துறை சட்டப்பூர்வமாக தொழில்நுட்ப அனுமதி/திட்ட அனுமதி அளிப்பதன் மூலம் விண்ணப்பதாரரின் பேரில் உள்ள நில உரிமையை உறுதிப்படுத்தவில்லை. தொழில் நுட்ப அனுமதி/திட்ட அனுமதி அளிப்பதற்கு முன்பு விண்ணப்பதாரரின் விண்ணப்பத்துடன் சமர்ப்பித்த ஆவணங்களில் (கிரையப்பத்திரம், குத்தகை பத்திரம், பட்டா, தானப்பத்திரம் பொது அதிகார பத்திரம் மேலும் பல) விண்ணப்பதாரர் வளர்ச்சி செய்ய உரிமையுள்ளதா என்று மட்டுமே சரிபார்க்கப்படுகிறது. அதன்மூலம் முதற்கட்டமாக விண்ணப்பதாரருக்கு வளர்ச்சி செய்ய உரிமை உள்ளதா என்று பார்க்கப்படுகிறது.

சொத்தினை வாங்க விரும்பும் எந்த நபரும், விண்ணப்பதாரருக்கு சொத்தின்மீது உள்ள உரிமையை தனியாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அதன் மேல் வேறு யாரேனும் தனி நபர் உரிமை கோரினால் அவர்கள் அதனை பொருத்தமான தகுதியுள்ள நீதிமன்றத்தின் முன் தீர்த்துக்கொள்ளலாம். இதனை முடிவு செய்ய நகர் ஊரமைப்புத் துறை பொருத்தமான அமைப்பு அல்ல."



.3.

2. "The Tamil Nadu Government in G.O.Ms.No.112,Housing and Urban Development Department dated:22.06.2017 have approved the TamilNadu Real Estate (Regulation & Development) Act 2016.The promotor has to advertise, market, book, sell or offer for sale, or invite persons to purchase in any manner any plot, apartment or building, as the case may be,in any Real Estate Project or part of it only after registering the Real Estate Project with the Real Estate Regulatory Authority "

3. It is Responsibility of the builders to ensure safe bearing capacity of the soil and adequacy of the foundations.

4. மத்திய மற்றும் மாநில அரசு துறையினரிடமிருந்து பெறப்பட்ட தடையின்மை சான்றிதழில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகள் அனைத்தும் கண்டிப்பாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

5. Planning Permission is issued in accordance with the provisions of the Town and Country Planning Act and the rules made there under and does not cover the structural stability aspects including the safety during the construction which are covered under the building rules under the Local bodies Act. Planning Permission is issued subject to the condition that the applicant/ developer and also the architects /Licensed Surveyors and the Structural Engineer associated with the development shall ensure that developments shall be structurally sound and adequate safety measures are taken during the process of construction.

6. Applicant should obtain consent from Tamil Nadu Pollution Control Board Under Section 25 of the Water Act 1974 for discharge of sewage.

7. The provisions in the G.O.(Ms) No.17, Housing and urban Devolpment (UD4(3)) Department dated: 05.02.2016 relating to installation and use of solar energy system should be followed.


8. பார்வை 11-ல் காணும் இவ்வலுவலக சுற்றறிக்கைகளின்படி மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு W.P.(M.D) No.8948 of 2019, WMP (MD) No.6912 and 6913 of 2019, உத்தரவு நாள்.12.04.2019 நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ள "This Order is passed subject to this outcome of the write petition WP (MD) No.8948 of 2019 என நிபந்தனையிடப்படுகிறது.

#### நிபந்தனைகள்

- 1) தற்போது ஒப்புதல் பெறப்பட்ட வரைபடத்திற்கு மாறாக கட்டிடத்தில் எந்தவித மாற்றமும் செய்தல் கூடாது. மாற்றங்கள் செய்வதாக இருந்தால் இத்துறையின் முன் அனுமதி பெறப்பட வேண்டும்.
- 2) வரைபடத்தில் உத்தேசிக்கப்பட்டவாறு வாகனம் நிறுத்துமிடம் அந்த பயனுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும்.
- 3) வரைபடத்தில் காட்டியுள்ளவாறு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட வேண்டும்.
- 4) கட்டுமானத்தில் விதிப்படி தேவையான அளவுக்கு தீத்தடுப்பு மற்றும் தீயணைப்பு சாதனங்கள் அமைக்கப்பட வேண்டும்.
- 5) பார்வை 6 -ல் கண்ட அரசாணையின்படி உத்தேச கட்டிட ஒப்புதல் விவரங்கள், அமைவிட விவரங்கள், உரிமையாளர், உள்ளாட்சி. பொறியாளர்கள் விவரங்கள் அடங்கிய 60cm x 120cm அளவு கொண்ட தகவல்பலகை கட்டுமானம் நடைபெறும் இடத்தில் வைக்கப்பட வேண்டும்.

.4.

For Sree Balaji Associates



Managing Partner



- .4.
- 6) உத்தேச கட்டிடத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தனியார் வாகனங்கள் மூலம் வெளியேற்றவும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகள் மற்றும் இதர தேவைக்கான நீர் வசதிகள் ஆகியவை மனுதாரர் தனது சொந்த செலவில் செய்து தர வேண்டும்.
  - 7) உத்தேச கட்டிடத்திற்கு Solar Water Heating System அமைக்கப்பட வேண்டும். மேலும் மொத்த டெரஸ் தளப்பரப்பில் 1/3 பரப்பிற்கு Solar photo voltaic panel உத்தேசிக்கப்படவேண்டும்.
  - 8) மனையில் காட்டப்பட்டுள்ள திறவிடங்கள் அதன்படி நிலைநிறுத்தப்பட வேண்டும்.
  - 9) மனையில் அமையும் குடிநீர் மேல்நிலைத் தொட்டி மற்றும் கிணறு ஆகியவற்றுக்கு கொசுதடுப்பு சாதனம் பொருத்தப்பட வேண்டும்.
  - 10) அரசாணை எண். 341 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (ந.நி.1) துறை, நாள்.03.11.2004 -ன்படி செப்டிக் டேங்க்கில் 'U' Trap அமைத்தல் வேண்டும்.
  - 11) அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தின் நகல் (உண்மை நகல்) கட்டுமானங்கள் நடைபெறும்போது அவ்விடத்தில் அனைவரும் தெரியும் வகையில் பலகையில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
  - 12) அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தின் அசல் நகலுடன் மற்றும் இவ்வாணையின் நகல் வாங்குபவர்களுக்கு வழங்க வேண்டும்.

மனுதாரரால் கீழ்க்கண்டவாறு உரிய கட்டணங்கள் அரசுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

- |                    |  |
|--------------------|--|
| 1)Security Deposit | : Rs.5,30,500/- (Bank Guarentee for Security Deposit -<br>Bank of Baroda - Guarentee No.07631GP000218020<br>Dt.16.07.2020) |
| 2)CCC charges      | : Rs.40,000/- IOB,Erode dated:20.07.2020   |
| 3)Display Board    | : Rs.10,000/- IOB,Erode dated:16.07.2020   |
| 4)Premium FSI      | : Rs. 8,34,000/- SBI Treasury,Erode dated:22.07.2020   |
| 5)I&A charges      | : Rs.10,60,500 /- SBI Treasury,Erode dated:22.07.2020  |
| 6)Centage charges  | : Rs. 3000/- SBI Treasury,Erode dated:22.07.2020   |

அங்கீகரிக்கப்பட்ட வரைபடங்கள் மேல் நடவடிக்கைக்காக இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது. மனுதாரரிடமிருந்து பார்வை 14-ல் கண்ட அரசாணையில் குறிப்பிட்டுள்ள விதி எண் 3-ன் படி கூராய்வு கட்டணமாக ரூ.1000/-ஐயும், விதி எண் 9-ன் படி இடத்தின் சந்தை மதிப்பில் 3% தொகையை நிலப்பயன்மாற்ற கட்டணமாகவும் கீழ்க்கண்ட கணக்குத் தலைப்பில் அரசுக்கு வசூல் செய்த பிறகே உள்ளாட்சியால் உரிமம் வழங்கப்பட வேண்டும்.

**கணக்குத் தலைப்பு**

- 0217 Urban Development  
60 Other Urban Development schemes  
800 Other Receipts.  
AS Receipts under Land use conversion charges -27  
Non Taxation Fees -09 Collections  
(DPC: 0217-60-800-AS-2790)

அங்கீகரிக்கப்பட்ட வரைபடங்கள் மேல்நடவடிக்கைக்காக இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது.

For Sree Balaji Associates



Managing Partner

.5.

உள்ளாட்சியால் மேற்படி கட்டுமானத்திற்கு உரிமம் வழங்கிய பின்னர், அதன் விபரத்தினை இவ்வலுவலகத்திற்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஒப்புதலளிக்கப்பட்ட வரைபடங்கள் பெற்றுக்கொண்டமைக்கு மறுதபாலில் ஒப்புகைசான்று அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

26/9/2020  
 நகர் ஊரமைப்பு துணை இயக்குநர்(பொ),  
 மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம்,  
 ஈரோடு மாவட்டம்.

25/9/20

26/9/20

**இணைப்பு**

அங்கீகரிக்கப்பட்ட வரைபடங்கள் - இரு தொகுப்புகள்  
 (மனை ஒப்புதல் எண்.ம.வ/ஈமா எண். 06/2020 மற்றும்  
 கட்டிட வரைபட அனுமதி எண். கவ/ந.ஊ.இ.எண். 93/2020)


**பெறுநர் :**

ஆணையாளர்,  
 ஈரோடு மாநகராட்சி மண்டலம் -II  
 ஈரோடு.

**நகல் :**

1. திரு. E.சரவணன்,  
 ஸ்ரீபாலாஜி அசோசியேட்ஸ்,  
 4 இரணியன் தெரு,  
 மாணிக்கவாசகர் காலனி,  
 ஈரோடு -2.
2. Tamil Nadu Real Estate Regulatory Authority (TNRERA),  
 No.1A, 1<sup>st</sup> Floor,  
 Gandhi Irwin Bridge Road  
 Egmore, Chennai 600 008.

For Sree Balaji Associates



Managing Partner